

ஒழுக்கம், கடப்பாடு, தியாகம் செய்யும் மனப்பான்மை இருந்தால் கனவு நிறைவேறும்

ப. பாலசுப்பிரமணியம்

அண்மைய காலமாக சமூக ஊடகத்திலும் செய்திகளிலும் திரு ரா.ரவீந்திரன் பற்றி தான் பேச்சு. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகச் சட்டத் துறையின் நான்கு ஆண்டுகால ‘ஜூரிஸ் டாக்டர்’ பாடத்திட்டத்தில் சேர்ந்து, வெற்றிகரமாக பட்டம் பெற்றுள்ளார் இவர். முழுநேரக் காவல் துறை பணியையும் தனிப்பட்ட குடும்பப் பொறுப்புகளையும் சமாளித்தவாறு நான்கு ஆண்டுகள் பகுதிநேரமாக படித்து அவர் தமது 59 வயதில் பெற்ற பட்டம் இது. வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவோடு செயல்பட்டவர் அந்த இலக்கை விரைவில் நிறைவேற்றிவிடுவார். இவரின் கல்வி பயணத்தின் ரகசியம் இதுதான்.

முன்னுரிமை அடிப்படையில் நேரத்தை வகுத்திட வேண்டும்

வாரஇறுதி நாட்கள் வந்துவிட்டால் நண்பர்களைச் சந்திக்கலாம் என மனம் ஏங்கினாலும் அதற்கெல்லாம் திரு ரவீந்திரனுக்கு நேரமில்லை. வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பியதும் கொடுக்கப்பட்ட பாடங்களைத் தொடங்கிவிடுவார். சனிக்

கிழமை காலை குடும்பப் பொறுப்புகளுக்கும் ஓய்வுக்கும் நேரத்தை வகுத்து, பகல் உணவுக்குப் பிறகு முழுமூச்சாக படிப்பில் இறங்கிவிடுவார்.

மறுநாள் தொடர்ந்து படிப்பில் ஈடுபடுவதாக இருக்கும். ஏனெனில் ஞாயிறு இறுதிக்குள் அவர் கொடுக்கப்பட்ட பயிற்சிகளைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

“ஓர் இலக்கை அடைய வேண்டுமென்றால் சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும். பொழுதுபோக்கு, நண்பர் உறவினரைச் சந்திப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக இருக்கும்,” என்றார் திரு ரவீந்திரன். **உதவி கேட்க தயக்கம் வேண்டாம்**

நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரு ரவீந்திரன் தம் கல்வியைத் தொடர்ந்ததால் கணினி தொடர்பான தொழில்நுட்ப அம்சங்களில் அதிகப் பழக்கம் இல்லை.

தொடக்கத்தில் சிரமங்களை எதிர்கொண்டவர் சோர்ந்துவிடவில்லை. தெரியாததைக் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டார்.

தமது வகுப்பில் இருந்த இளைய நண்பர்களுடன் தொடர்புகொண்டு உதவி கேட்பது அவருக்கு இயல்பு. உதவிக்கரம்

நீட்ட பலர் இருந்தாலும் தெரியாததை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் முதலில் வேண்டும். வயது பாராமல் யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்ற தன்மை இருப்பதும் நல்லது.

மனஉளைச்சலைப் போக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவும்

வாரநாட்களில் இருமுறையாவது வேலை முடிந்து, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியதாக இருக்கும். சில நாட்கள் வீட்டில் படிக்கும்போது களைப்போ மன உளைச்சலோ ஏற்பட்டால் தமக்கு விருப்பமான இசையைக் கேட்டு அந்த உற்சாகத்தில் மீண்டும் படிக்கத் தொடங்கிவிடுவாராம். எதிர்மறையான உணர்ச்சிகள் ஏற்படும்போது விருப்பமான நடவடிக்கையில் ஓரிரு மணி நேரம் ஈடுபட்டு மனதை நிலைப்படுத்தியதும் செயலை மீண்டும் தொடருமாறு திரு ரவீந்திரன் சொல்கிறார். **உடற்பயிற்சியும் முக்கியம்**

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமது வேலையைத் தொடங்குவதற்கு முன், உடற்பயிற்சிக் கூடத்தில் வாரத்தில் மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்து வருகிறார் கட்டான உடல் கொண்டுள்ள திரு



மனைவி சகுந்தலாவுடன் திரு ரவீந்திரன். படம்: ஸ்ட்ரெய்ன்ஸ் டைம்ஸ்

ரவீந்திரன். அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் இவர் உடற்பயிற்சிக்கு கூடத்தில் இருப்பார். ஒரு மணி நேரம் பயிற்சி செய்வார். சில நாட்களன்று நீச்சல் உடற்பயிற்சிலும் ஈடுபடுவார். இதனால் கறுகறுப்பான முறையில் தமது நாளைத் தொடங்க முடிகிறது என்றும் சோர்வடையும் சாத்தியம் குறைகிறது என்றும் பகிர்ந்துகொண்டார்.

கட்டுப்பாடான வாழ்க்கைமுறை

கடந்த நான்கு ஆண்டுகளில் தமது இரு பிள்ளைகளின் திருமண ஏற்பாடுகளுக்கு உதவினார். கால் முட்டி அறுவை சிகிச்சைக்குச் சென்று வீட்டில் சில மாதங்களாக ஓய்வு எடுப்பதாகவும் இருந்தது. இருப்பினும், செய்ய வேண்டிய கடமைகளை முடித்தவாறு கவனம் சிதையாமல் தமது படிப்புக்கும் தேவையானவற்றைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

மனைவி திருமதி சகுந்தலா உட்பட, தமது குடும்ப உறுப்பினர்களும் இவரது முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கினர்.

கட்டுப்பாடான வாழ்க்கைமுறை, மேற்கொள்ளும் காரியத்தை முடிக்க வேண்டும் என்ற கடப்பாடு, தியாகங்களைச் செய்யத் தயாராக இருத்தல் போன்றவை இவரின் கல்விப் பயணத்திற்கான தாரக மந்திரம்.

“படித்து பட்டம் பெற போகிறேன் என சொன்னால் மட்டும் போதாது, செயலில் காட்ட வேண்டும், எளிதான காரியம் என்று எண்ணிவிடாமல் இலக்கை அடையும்வரை தாக்குப்பிடிக்கும் தன்மையுடன் செயல்படுங்கள்,” என்று பகுதிநேரமாக படிக்க விரும்புவோருக்கு அறிவுறுத்துகிறார் இந்த துடிப்புமிக்க செயல்வீரர்.